

முன் மாகிரி முதல் இடைப் பருவத் தேர்வு -- 1

மேல்நிலை முதலாம் ஆண்டு

கணக்குப்பதிவியல்

நேரம் : 1.15 மணி

மதிப்பெண் : 45

பகுதி ---- I

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

10 × 1 = 10

- ஒரு வணிகம் பிறருக்கு செலுத்த வேண்டியவை ----- ஆகும்.
அ) சொத்து ஆ) பொறுப்பு இ) முதல் ஈ) கடன்
- GAAP என்பது -----
அ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
ஆ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
இ) பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
- ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது -----
அ) குறிப்பேடு ஆ) இருப்பாய்வு இ) இருப்பு நிலைக் குறிப்பு ஈ) பேரேடு
- ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ₹ 80,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ₹ 20,000 எனில், அந்நிறுவனத்தில் முதல் -----
அ) ₹. 1,00,000 ஆ) ₹. 60,000 இ) ₹. 40,000 ஈ) ₹. 20,000
- பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
அ) கூட்டுதல் ஆ) எடுத்தெழுதுதல் இ) குறிப்பேட்டில் பதிதல் ஈ) இருப்புக் கட்டுதல்
- முதன் முதலில் இரட்டைப்பதிவு முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் -----
அ) ஆர். என். கார்டர் ஆ) ஜே. அன். பேட்லிபாய்
இ) லூகா பாசியோலி ஈ) கௌடல்லியர்
- பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது?
அ) நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
ஆ) வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
இ) நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
ஈ) வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
- பொருத்துக் :**
i) இரட்டைப்பதிவு -- 1. கோஹ்லர்
ii) கணக்கேடுகள் பராமரிப்பு -- 2. லூகா பாசியோலி
iii) கணக்கியல் தரநிலை -- 3. கார்டர்
iv) குறிப்பேடு -- 4. ஜே. ஆர். பேட்லிபாய்

	i)	ii)	iii)	iv)
அ	2	4	1	3
ஆ	1	3	4	2
இ	3	2	4	1
ஈ	4	2	1	3

- கீழ்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க:
கூற்று (A) : கணக்கியல் கழல், நிறுவனங்களின் நிதியியல் நடவடிக்கைகளை அடையாளம் கண்டு, பதிவு செய்வதில் தொடங்கி, கணக்காண்டிற்குரிய இறுதிக் கணக்குகள் தயாரிப்பதில் முடிவடைகிறது.
கூற்று (B) : முந்தைய ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் இறுதி இருப்புகளை, அடுத்தகணக்காண்டின் தொடக்க இருப்பாகக் கண்டு, கணக்கியல் சுழற்சியானது தொடர்கிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. (A) மற்றும் (B) இரண்டும் சரி ஆ. (A) மற்றும் (B) இரண்டும் தவறு
இ. (A) சரி , ஆனால் (B) தவறு ஈ. (A) தவறு, ஆனால், (B) சரி

- வேறுபட்ட ஒன்று எது?
அ. முடிவெடுக்க உதவுதல் ஆ. முறையானபதிவேடுகள் இ) கட்டுப்பாடு ஈ. முன்னறிதல்

பகுதி -II

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 16 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

4 × 2 = 8

- கணக்கியல் - வரையறு
- கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு.
- பேரேடு என்றால் என்ன?
- பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
(அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ₹. 60,000
(ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ₹. 20,000

- பின்வரும் விவரங்களைக் கொண்டு இருப்பாய்வினை தயார் செய்யவும்.

கணக்கின் பெயர்	தொகை (₹)	கணக்கின் பெயர்	தொகை (₹)
வாடகை	7,000	காப்பீட்டு முனைமம்	1,200
சட்டச் செலவுகள்	3,000	முதல்	11,200

- கீழ்கண்ட விவரங்களைக் குறிப்பேட்டில் பதிவு செய்க:
அ) வங்கியில் செலுத்திய ரொக்கம் ₹. 2,500
ஆ) வங்கியிலிருந்து கடன் பெற்றது ₹. 50,000

பகுதி -III

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22 - க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

4 × 3 = 12

- கணக்கியலின் பொன்னான விதிகள் யாது?
- "இருப்பாய்வு என்பது கணக்கேடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் முதல் ஆதார ஆவணமாகும்" என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? காரணம் கூறவும்.
- கீழ்கண்ட நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டை தயாரிக்கவும் :
1) எழில் வியாபாரம் தொடங்கியது ₹. 75,000 2) சரக்கு கொள்முதல் செய்தது ₹. 25,000
3) ஊதியம் ரொக்கமாக வழங்கியது ₹. 27,000

20. பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

கணக்கின் பெயர்	தொகை (₹)	கணக்கின் பெயர்	தொகை (₹)
கொள்முதல்	1,00,000	கடனாளி	1,50,000
வங்கிகடன்	75,000	சரக்கிருப்பு	35,000
விற்பனை	1,60,000	கடனீந்தோர்	50,000

21. பின் வருவற்றிற்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.

(அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்

(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்

(இ) ஒரு பொறுப்பு குறையும் போது, இன்னொரு பொறுப்பு அதிகரித்தல்

22. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

(அ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

45,000 = 19,000 + ?

(ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

1,15,000 = ? + 73,000

(இ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்

? = 1,12,000 + 48,000

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

3 × 5 = 15

23. கீழ்காணும் நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதி இருப்பு காட்டுக.

2017 ஜன 1 தொழில் துவங்கியது	50,000
3 விற்பனை செய்தது	2,000
7 பிரேமிடமிருந்து கொள்முதல் செய்தது	90,000
17 பிரேமிருக்கு சரக்கு திருப்பியது	17,000
27 பிரேமின் கணக்கைத் தீர்த்தது	

(அல்லது)

திரு. காமேஷ் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31. 12. 2017 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க.

₹.		₹.	
ஊதியம்	12,000	வங்கிகடன்	15,000
கடனாளிகள்	48,000	பெற்ற தள்ளுபடி	21,000
சரக்கிருப்பு	14,000	கடனீந்தோர்	29,000
விற்பனை	50,000	செலுத்தற்குரிய	
எடுப்புகள்	22,000	மாற்றுச்சீட்டு	17,000
		கொள்முதல்	36,000

24. பின்வருவனவற்றை ஆள்சார்க்கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்ற வகைப்படுத்துக

(அ) முதல்	(ஆ) கட்டடம்	(இ) உள் ஏற்றிச் செல் செலவு	(ஈ) ரொக்கம்
(உ) வங்கி	(ஊ) சந்துரு	(எ) தள்ளுபடி பெற்றது	(ஏ) கொள்முதல்
(ஐ) சம்பளம்	(ஒ) கொடுபடவேண்டிய கூலி		

(அல்லது)

பின்வரும் குறிப்பேட்டுப் பதிவுகளில் விடுபட்ட தகவல்களை நிரப்புக.

பிரதீப் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்

நாள்	விவரம்	பே.ப.எ	பற்று ₹.	வரவு ₹.
2018 ஆகஸ்ட் 1	----- ப ----- (தொழில் தொடங்கியது)		25,000	-----
13	அலுவலக செலவுகள் க / கு கொள்முதல் க / கு (-----)	ப	1,000	-----
21	----- ப ----- (வங்கியிலிருந்து எடுத்தது)		-----	12,600
25	பாபு க / கு விற்பனை க / கு (-----)	ப	12,000	12,000
26	காப்பீட்டு முனைமம் க / கு வங்கி க / கு (-----)	ப	1,5000	-----
30	----- ப ----- (விற்பனைக்கு பணவைப்பு இயந்திரம் மூலம் பெற்றது)		-----	12,600

25. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.

- அன்பு, ரொக்கம் ₹ 20,000 ; சரக்குகள் ₹ 12,000 மற்றும் இயந்திரம் ₹ 8,000 ஆகியவற்றுடன் தொழில் தொடங்கினார்
- ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ₹ 7,000
- ரமணிக்கு ₹ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது
- ₹ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ₹ 6,000
- இராஜனிடமிருந்து ₹ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது

(அல்லது)

திரு. பாபு ஏடுகளிலிருந்து 31.3.2018 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும். ஏதேனும் வேறுபாடு இருப்பின் அதனை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்.

விவரம்	தொகை ₹	விவரம்	தொகை ₹
சரிசெய்யப்பட்ட கொள்முதல்	60,000	விளம்பரம்	4,000
வாடகை செலுத்தியது	2,000	பொதுச் செலவுகள்	1,000
தள்ளுபடி பெற்றது	1,000	கழிவுசெலுத்தியது	1,500
உள்தூக்குக் கூலி	2,700	முதல்	40,000
இறுதிச் சரக்கிருப்பு	18,600	விற்பனை	48,000

முன் மாகிரி முதல் இடைப் பருவத் தேர்வு -- 2

மேல்நிலை முதலாம் ஆண்டு
கணக்குப்பதிவியல்

நேரம் : 1.15 மணி

மதிப்பெண் : 45

பகுதி --- I**அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.**

$10 \times 1 = 10$

1. நிதித் தகவல்களின் அகப் பயனாளராகக் கருதப்படுபவர் ----- ஆவார்.
அ) பணியாளர் ஆ) கடனீந்தோர் இ) வாடிக்கையாளர் ஈ) மேற்கண்ட அனைவரும்
2. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு -----
அ) இந்திய மைய வங்கி ஆ) உச்சநீதி மன்றம்
இ) இந்தியப் பட்டயக்கணக்காளர் நிறுவனம் ஈ) இவற்றுள் ஏதுமில்லை
3. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
அ) எடுப்புகள் கணக்கு ஆ) ரொக்கக்கணக்கு
இ) முதல் கணக்கு ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
4. ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள் --
அ) வரவு இருப்பு ஆ) பற்று இருப்பு இ) இருப்பு இன்மை ஈ) மேற்கண்ட ஏதுமில்லை
5. ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது ----
அ) ஆண்டு இறுதியில் ஆ) ஒரு குறிப்பிட்ட நாளில்
இ) ஒரு பருவகாலம் முடிந்ததும் ஈ) மேற்கண்ட அனைத்தும்
6. கீழ்க்கண்டவற்றில் எது புலனாகா சொத்து -----
அ) நிலம் ஆ) நற்பெயர் இ) அறைகலன் ஈ) கணினி
7. கணக்கியல் சமன்பாடு என்பது ஒரு ----- வெளிப்பாடாகும்.
அ) கணிதவியல் ஆ) அறிவியல் இ) வணிகவியல் ஈ) அ மற்றும் இ
8. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது எது?
அ) சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல் ஆ) சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
இ) பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல் ஈ) முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
9. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
அ. இரட்டைத் தன்மை கருத்து --- ஒவ்வொரு நடவடிக்கையும் அல்லது நிகழ்வும் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்கும்.
ஆ. பணமதிப்பீட்டுக் கருத்து --- பணத்தால் அளவிடமுடியாத நடவடிக்கைகள் மட்டுமே கணக்குகளில் பதியப்படவேண்டும்.
இ. கணக்கேடுகள் பராமரிப்பு --- கணக்கியலின் ஒரு பகுதியாகும்.
ஈ. முன்னெச்சரிக்கை மரபு --- எச்சரிக்கையாக அல்லது பாதுகாப்பாக செயல்படும் கொள்கையாகும்.
10. கீழ்க்கண்ட கணக்குகளில் எந்தக்கணக்கின் இருப்பு, இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் தோன்றும்?
அ) பற்பல கடனாளிகள் க / கு ஆ) வங்கி கடன் க / கு
இ) வட்டி பெற்றது க / கு ஈ) முதல் க / கு

பகுதி - II

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 16 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

$4 \times 2 = 8$

11. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
12. ஆதார ஆவணங்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்கியுள்ளது?
13. 2018, மார்ச் 15 ஆம் நாள் ரமேஷ் என்பவர் தனது கடனீந்தோரான தினேஷ் என்பவருக்கு கொடுக்கவேண்டிய ரூ. 15,000 க்கு பதிலாக ரூ. 13,800 செலுத்தி அவர்கணக்கைத் தீர்த்துக் கொண்டார். தகுந்த குறிப்பேட்டுப் பதிவினை தயார் செய்யு.
14. கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக.
1. முதல் 2. விற்பனை 3. கடனாளிகள் 4. கடனீந்தோர்
15. கணக்கியல் சமன் பாட்டில் விடுபட்ட தகவல் மற்றும் தொகையினைக் காண்க.
அ) ஒரு நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் முறையே ரூ. 25,000 மற்றும் ரூ. 18,000
ஆ) மற்றொரு நிறுவனத்தின் பொறுப்புகள், முதல் முறையே ரூ. 45,000 மற்றும் ரூ. 55,000.
16. கணக்கியல் தகவல்களில் பின்வரும் பயனீட்டாளர்கள் ஏன் ஆர்வமாக உள்ளனர்?
(அ) முதலீட்டாளர்கள் (ஆ) அரசு

பகுதி - III

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22 -க்கு கட்டாயம் விடையளிக்கவும்.

$4 \times 3 = 12$

17. கணக்கியல் நோக்கங்கள் யாவை? (எதேனும் 3)
18. கீழ்க்கண்ட விவரங்களில் இருந்து ரொக்க பேரேட்டினை தயார் செய்யு.
i) ரொக்க விற்பனை ரூ. 5,000
ii) ராஜியிடம் பெற்ற ரொக்கம் ரூ. 4,000
iii) கழிவு பெற்றது ரூ. 500
19. கணக்கியல் சமன்பாட்டின்பாட்டில் விடுபட்ட தொகையினைக் கண்டுபிடி.
சொத்துகள் = முதல் + பொறுப்புகள்
(அ) 80,000 = ? + 38,000
(ஆ) ? = 11,000 + 21,000
(இ) 20000 = 15000 + ?
20. கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப்பதிவு தருக.
ராம் என்பவர் ஆகஸ்ட், 31, 2018 அன்று சம்பளம் கொடுத்தது ரூ. 15,000, மின் கட்டணம் செலுத்தியது ரூ. 8,000 மற்றும் கூலி கொடுத்தது ரூ. 2,000
21. கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப் பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப் பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக:
1. வெளித்தாக்குக்கூலி 2. வாராக்கடன் 3. வட்டிச் செலுத்தியது
4. விற்பனைத்திருப்பம் 5. தொடக்கச் சரக்கிருப்பு 6. பயணச்செலவுகள்

22. குறிப்பேட்டின் நன்மைகளில் ஏதேனும் மூன்றினை எழுதுக

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

3 × 5 = 15

23. திரு. ஆனந்தன் அவர்களின் ஏடுகளில் கீழ்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

2018	₹.
மார்ச் 1. திரு. ஆனந்தன் தொழில் தொடங்கியது	42,000
3. காசோலை கொடுத்து சரக்கு வாங்கியது	10,000
5. இணைய வங்கி மூலம் பணம் செலுத்தி கொள்முதல் செய்தது	7,000
11. அலுவலக செலவுகளுக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்தது	15,000
12. மணியிடமிருந்து ₹. 13,000 க்கான சரக்குகள் வாங்கப்பட்டு, அதற்கான தொகை எடுப்பு அட்டை மூலம் செலுத்தப்பட்டது.	
30. வாடகை செலுத்தியது	₹. 7,000

(அல்லது)

பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.

- அன்பு, ரொக்கம் ₹. 20,000 ; சரக்குகள் ₹. 12,000 மற்றும் இயந்திரம் ₹. 8,000 ஆகியவற்றுடன் தொழில் தொடங்கினார்
- ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ₹. 7,000
- ரமணிக்கு ₹. 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது
- ₹. 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ₹. 6,000
- இராஜனிடமிருந்து ₹. 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது

24. பின்வரும் இருப்பாய்வினை சரிசெய்யவும்.

விவரம்	பற்று (₹)	வரவு (₹)
முதல்	1,20,000	
விற்பனை		75,000
கொள்முதல்	45,000	
சம்பளம்	6,000	
வாடகை	4,500	
காப்பீட்டு முனைமம்		900
எடுப்புகள்		15,000
இயந்திரம்	84,000	
வங்கி		13,500
ரொக்கம்	13,500	
பற்பலகடனாளிகள்		23,100
பற்பல கடனீந்தோர்	10,500	
மொத்தம்	2,05,500	2,05,500

(அல்லது)

கீழ்கண்ட விவரங்களில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பிலிருந்து குறிப்பேட்டுப்பதிவில் விடுபட்டதொகையினையும், அதன் கணக்குகளையும் கண்டுபிடித்து, முழுமையான குறிப்பேட்டில் எழுதவும்.

தமலா ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்

நாள்	விவரம்	பே.ப.எ	பற்று ₹.	வரவு ₹.
2003 அக்.1	ப ----- (கமலா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது)		2,00,000	-----
5	ப ----- (சம்பளம் ரொக்கமாக வழங்கியது)		40,000	-----
11	ப ----- (சொந்த பயனுக்காக ரொக்கம் எடுத்தது)		-----	12,500
21	ப ----- (ரொக்கமாக பெற்ற கழிவு)		12,000	12,000
30	ப ----- (தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் பணம் எடுத்தது)		7,000	7,000

25. திரு. முத்து அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31. 12. 2016 ஆம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க.

- சம்பளம் ₹. 5,000
- முதல் ₹. 34,000
- கடனீந்தோர் ₹. 1,000
- கொள்முதல் ₹ 10,000
- கடனாளி ₹. 9,000
- விற்பனை ₹. 16,000
- உள் ஏற்றிச்செல் செலவு ₹. 1,000
- இயந்திரம் ₹. 20,000
- எடுப்புகள் ₹.4,000
- பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ₹. 2,000

(அல்லது)

திரு.ராஜா அவர்களின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்து, பேரேட்டில் எடுத்தெழுதி, இருப்புகளைக் காண்க.

2018 செப்டம்பர்	₹.
1 தொழில் தொடங்கியது	40,000
5 வங்கியில் நடப்புக் கணக்குத் தொடங்கியது	25,000
12 திருமதி.ரதியிடம் கொள்முதல் செய்தது	15,000
18 திருமதி.ரதிக்கு செலுத்தியது	15,000
20 திருமதி.சுகித்ராவிடம் விற்பனை செய்தது	35,000